

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரமானது 2 ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்த 75 ஆம் ஆண்டு தினத்தை நினைவு கூரவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்ட் 27, 2020) – செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமையன்று ப்ராம்ப்ட்டன் நகரமானது 2 ஆம் உலகப்போர் முடிவுக்கு வந்த 75 ஆம் ஆண்டு தினத்தை நினைவுகூரவிருக்கிறது. ப்ராம்ப்ட்டன் நகர முன்னாள் ராணுவ மூத்தகுடிமக்கள் மற்றும் தியாகம் செய்தவர்கள் நகரத்தின் [ப்ராம்ப்ட்டன் நகரம் நினைவுகொள்கிறது](#) எனும் வலைப்பக்கத்தில் கௌரவிக்கப்படுவார்கள், மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர பொதுக் கட்டிடங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.

செப்டம்பர் 2 ஆம் தேதி, [ப்ராம்ப்ட்டன் நகரம் நினைவுகொள்கிறது](#) எனும் வலைப்பக்கத்தில் மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர முன்னாள் ராணுவ மூத்தகுடிமக்கள், பைலட் ஆஃபிஸர் பில் புர்ரெல் மற்றும் காலம் சென்ற கர்னல் எட்வர்ட் கொனொவெர் ஆகியோரின் வீடியோ செய்திகள் இடம் பெறும்; அத்துடன் இந்த முக்கியமான வருடாந்திர நிகழ்வு பற்றிய மேலும் பல தகவல்களும் இடம்பெறும்.

இரண்டாம் உலகப்போரில் சேவையாற்றிய ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களும் கூட பகிரப்படும்.

சமுதாயத்தினர் மேலும் தெரிந்து கொள்ள செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, www.brampton.ca/bramptonremembers எனும் வலைப்பக்கத்திற்கு வரவும் மற்றும் அனைவரும் தங்கள் நினைவுகள் மற்றும் இரங்கலை இங்கு ஆன்லைனில் பகிர்ந்துகொள்ளலாம்.

பின்புலம்

1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று ஜப்பான் நாடு சரணடைந்து, இரண்டாம் உலகப்போரின் அதிகாரபூர்வ முடிவு ஏற்பட்டதை, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது நினைவுகூர்கிறது. கனடா நாட்டின் ராணுவமானது, ஹாங்காங் தவிர, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் போர்ச்சேவை புரியவில்லை; ப்ராம்ப்ட்டன் நகரின் பல குடியிருப்புவாசிகள் ஐரோப்பிய போர்க்களத்தில் சேவையாற்றினர்; மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ப்ராம்ப்ட்டன் நகரவாசிகள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நமது நேச நாட்டு படைகளுடன் இணைந்து சேவை செய்தனர்.

நம்மைக்காக்கவும், இன்று நாம் அனுபவிக்கின்ற சுதந்திரத்தை போற்றிக்காக்கவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ப்ராம்ப்ட்டன் வாசிகளின் சேவையை, நகர நிர்வாகமானது, செப்டம்பர் 2 ஆம் தேதியன்று நினைவுகூரும்.

அறிஞர் கூற்றுக்கள்

“இரண்டாம் உலகப் போரானது, ப்ராம்ப்ட்டனில் பலர் வாழ்க்கை உட்பட, உலகையே புரட்டிப் போட்டது; அது 75 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்து. தன்னலமின்றி போரில் சேவை புரிந்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - அவர்களால் தான் இன்று நம் சுதந்திரத்தை நாம் அனுபவித்து வருகிறோம். நமது வரலாற்றின் இந்த முக்கியமான இந்த நிகழ்வை நினைவுகூருவதற்காக நாம் ஒன்று கூட முடியாது என்றாலும், இரண்டாம் உலகப் போரின் முடிவைக் கவுரவிப்பதற்காக செப்டம்பர் 2 ஆம் தேதி [ப்ராம்ப்ட்டன் நகரம் நினைவுகொள்கிறது](#) எனும் வலைப்பக்கத்தைப் பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாளின் 75 வது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில் நாம் நேரில் ஒன்றுகூட முடியாவிட்டாலும், நமது வரலாற்றில் இந்த முக்கியமான தருணத்தை நாம் தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது முக்கியமாகும். அஞ்சலி செலுத்தும் விதமாக, வீடியோ செய்திகள், புகைப்படங்கள், இரங்கலைத் தெரிவிப்பதற்கான ஒரு புத்தகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியபடி, நமது நகர அலுவலர்கள் ஒரு சிறப்பு ஆன்லைன் இடத்தை ஏற்பாடு செய்துள்ளனர். செப்டம்பர் 2 ஆம் தேதியன்று [ப்ராம்ப்ட்டன் நகரம் நினைவுகொள்கிறது](#) எனும் வலைப்பக்கத்தைப் பார்வையிடுவதன் மூலம், போரில் பங்கேற்று பாதிக்கப்பட்ட வீரர்களையும் முதுமையடைந்த வீரர்களையும் கவுரவிக்க வேண்டுகிறோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இரண்டாம் உலகப் போரின் முடிவின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரவிருக்கின்ற ந்த ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். போரின் இரு பகுதிகளிலும் சேவையாற்றிய ப்ராம்ப்ட்டன் நகர அன்னாளைய ராணுவவீரர்கள் நம்முடன் இருப்பதால், அவர்களுடைய சேவைக்காகவும் அதற்காக அவர்கள் கொடுத்த விலைக்காகவும், அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நினைவில் கொள்வது முக்கியமாகும். பெண்களின் யுத்த முயற்சிக்கு, குறிப்பாக மால்டனில் உள்ள விமானத் தொழிற்சாலைகளில் இருந்தபடி, அல்லது இந்த மோதலின் போது சீருடையில் இருந்தபடி சேவையாற்றிய பெண்களின் சேவையை ஒப்புக்கொள்வதும் முக்கியமாகும். குறிப்பாக இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தைப்

போற்றிப் பாதுகாப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த இந்த நகர மக்களை நாம் மதிக்கிறோம். நாம் கொஞ்சமும் மறந்து விடக் கூடாது.

- *ஹென்றி எஃப்.வெர்ஷிரென் சிடி, பரேட் கம்மாண்டர், மேஜர் டபிள்யூ எம் ட்வைட் ஷார்ப் ராயல் கனடியன் லெஜன் பிராஞ்ச் 15*

“இரண்டாம் உலகப் போர் முடிந்த 75 வது ஆண்டுதினத்தில், ராயல் கனடியன் லெஜன், பிராஞ்ச் 609 இன் உறுப்பினர்கள், கனடா நாட்டுக்காக சேவை செய்த ஆண்கள் மற்றும் பெண்களின் தியாகங்களைப் பற்றி நினைவில் கொண்டுவர விரும்புகிறார்கள். உயிர்த் தியாகம் செய்த மற்றும் தாய்நாடு திரும்ப முடியாதவர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம். இவர்கள் அனைவரும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருப்பவர்கள் மற்றும் சிலர் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாதபடி இருப்பவர்கள். தாய்நாடு திரும்பிய அந்த வீரர்களையும் இப்போது நம்முடன் இல்லாதவர்களையும் நினைவில் கொண்டு வருகிறோம். இப்போது நம்முடன் இருப்பவர்கள் உடல் நலிவடைந்து இருப்பினும் அவர்களுக்கும் நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்; இருந்தாலும், அவர்களின் மனவேகம் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும். ”

- *பால் ஆர்.ஆக்கெர்மன், சார்ஜெண்ட் அட் ஆர்ம்ஸ், ராயல் கனடியன் லெஜன் பிராஞ்ச் 609*

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca